

ஞானஸ்நானத்தின்

மொழிநடை

ஞானஸ்நானத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள துறைச் சொல்லானது விவரிப்பானவைகளாயும், அர்த்தம் நிறைந்தவைகளாயும், அளவை உருவகங்களும் வளமான கற்பனையும் நிறைந்தவைகளாயும் உள்ளது. இந்தச் சொற்களும் சொற்றொடர்களும் விவரமானவைகளாயும் மற்றும் தெளிவானவைகளாயும் உள்ளன; இவை ஞானஸ்நானத்தின் பல்வேறு அம்சங்களை நாம் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன. ஞானஸ்நானத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ள பின்வரும் சொற்றொடர்களை நெருங்கி ஆராயுங்கள்:

சுவிசேஷங்களில்

1. “இரட்சிக்கப்படுதல்” (“மீட்கப்படுதல்”) (மாற். 16:16; 1 பேது. 3:21ஐயும் காணவும்). “இரட்சிக்கப்படுதல்” என்பது, *Sozo* என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகின்றது, இது ஆவிக்குரிய கருத்திலோ அல்லது சரீரத்திற்குரிய கருத்திலோ விடுதலை என்பதன் பொருளைக் கொண்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் *Sozo* என்பது சில வேளைகளில் தீவிரமான அபாயத்திலிருந்து இரட்சிப்பு என்பதைக் குறிப்பிடுகின்றது (மத். 8:25; 14:30; 27:40; மாற். 15:30; யோவா. 12:27; அப். 7:25ஐயும் காணவும் [“deliverance” - இரட்சிப்பு]; 27:20; எபி. 5:7; 11:7). மற்ற இடங்களில் இது “நலமாக்கப்படுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது நோயுற்றவரைக் குணமாக்குதல் என்பதைக் குறிக்கின்றது (அப். 4:9; 14:9; யாக். 5:15 [“restore” - இரட்சிக்கும்]). இது பாவத்தில் இழந்து போகப்பட்டுள்ளவர்களுக்கு ஆவிக்குரிய மீறுதல்களில் இருந்து இரட்சிப்பைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது (மத். 1:21; மாற். 16:16; லூக். 19:10; அப். 2:40; 1 தீமோ. 1:15).

2. “மறுபடியும் பிறத்தல்” (யோவா. 3:3-5). மறுபடியும் பிறத்தல் என்பது வாழ்வுக்குக் கொண்டு வரப்படுதல் என்ற கருத்தில் “கொண்டுவரப்படுதல்” (கிரேக்கம்: *gennaō*) என்று அர்த்தப்படுகின்றது. யூத சிந்தனையில் அடங்கியுள்ள அதே கருத்துத்தான் அநேகமாகப் புதிய ஏற்பாட்டிலும் இருந்திருக்க வேண்டும்: “யூதமார்க்கத்தமைந்தவர்கள் மனமாற்றத்தினால்

வெறும் இருப்பிலிருந்து உண்மையான வாழ்வுக்கு வருகின்றனர். அவர்கள் பரிசுத்த மக்களின் [சரீரத்திற்குள்] வந்து சேர்ந்தால் இவ்விதம் செய்கின்றனர்; ... பழைய பாரம்பரியங்கள் முடித்து வைக்கப்படுகின்றன; ஒரு புதிய உறவு தொடங்குகின்றது.”¹

நட்படிகளின் புத்தகத்தில்

3. “மன்னிப்பு” (அப். 2:38; கொலோ. 2:12, 13ஐயும் காணவும்). “மன்னிப்பு” என்பது “அனுப்பு,” “விடுவி,” “புறம்பே சுருட்டிப் போடு,” அல்லது “மன்னி” என்று அர்த்தப்படுகின்ற *aphiemi* என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வருகின்றது. பாவத்திலிருந்து விடுவித்தலைக் குறிக்கும் பொழுது, இது “திருப்பிச் செலுத்துதல்” என்ற அர்த்தத்தை மேற்கொள்ளுகின்றது.

4. பாவங்கள் “கழுவப்பட்டன” (அப். 22:16; எபே. 5:26; தீத்து 3:5ஐயும் காணவும்). “கழுவப்படுதல்” (கிரேக்கம்: *apolouo*) என்பது *apo* (“... ல் இருந்து புறம்பே”) மற்றும் *louo* (“கழுவ”) என்பவற்றின் சேர்க்கையாக உள்ளது, இது புதிய ஏற்பாட்டில் இவ்விடத்தில் மட்டுமே காணப்படுகின்றது. குளிக்கும் பொழுது அழுக்கு நீக்கப்படுவது போல, ஞானஸ்நானத்தில் இயேசுவின் இரத்தத்தின் மூலமாக பாவம் கழுவப்படுகின்றது.

நிருபங்களில்

5. “பாவத்திற்கு மரித்து,” “அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று,” மற்றும் “மரணத்திற்குள்ளாக” (ரோமர் 6:1-4). “மரித்து” (கிரேக்கம்: *nekros*) மற்றும் “மரணம்” (கிரேக்கம்: *thanatos*) என்ற வார்த்தைகள் வாழ்வின் ஒழிதலை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நாம் ஞானஸ்நானம் பெறும் பொழுது, பாவத்தில் (அதுவரை) வாழ்ந்திருந்ததை நாம் விட்டொழிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் - ஏனெனில் ஞானஸ்நானத்தில் நாம் பாவத்திற்கான மரணத்தில் பிரவேசிக்கின்றோம். இயேசுவின் மரணத்தில் பிரவேசித்தலினால், பாவத்தின் கடந்த கால வாழ்வுக்கு மரித்தவராகுதல் என்ற ஆவிக்குரிய கருத்தில் நாம் அவருடன் மரித்தவர்களாக வேண்டும்.

6. “கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெறுதல்” (ரோமர் 6:3). கிறிஸ்து “வுக்குள்” (கிரேக்கம்: *eis*) பிரவேசித்தல் என்பது ஆவிக்குரிய வகையில் இயேசுவின் பாகமாகுதல் என்பதை மறைவாய்க் குறிப்பிடுகின்றது. நாம் ஞானஸ்நானம் பெறும் பொழுது, நாம் அவருடைய பரிசுத்தம், நோக்கம் மற்றும் வாழ்வின் வழி ஆகியவற்றினால் அவருடன் இணைக்கப்பட்டவர்களாகின்றோம்.

7. “அடக்கம் பண்ணப்படுதல்” மற்றும் “அவருடன் உயிர்ப்பிக்கப் படுதல்/எழுப்பப்படுதல்” (ரோமர் 6:4; கொலோ. 2:12). ஞானஸ்நானத்தில் நாம் இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் (நம்) உடல் ரீதியாகப் பங்கேற்றுக் காட்டுகின்றோம். அதே வேளையில், நாம் ஆவிக்குரிய புது வாழ்விற்கு எழுப்பப் படுவதற்கு ஏற்ற வகையில் ஆவிக்குரிய

ஈடுபாடுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ஞானஸ்நானத்தில் அவரோடு அடக்கம் பண்ணப்படுதல் மற்றும் எழுப்பப்படுதல் ஆகியவற்றினால் நாம் அவரது அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றோம். நமது விசுவாசமானது இரட்சிப்பைக் கொண்டு பலன் அளிக்கப்படுகின்றது (ரோமர் 10:9; 1 பேது. 3:21). முழுக்காட்டப் படுதல் என்ற உடல் ரீதியான செயலுடன் நாம் ஆவிக்குரிய வகையில் ஈடுபாடு கொள்ளும் பொழுது, நாம் யாருடன் அடக்கம் பண்ணப்பட்டு எழுப்பப்பட்டோமோ, அவருடைய சாயலாக மாற்றப்பட்ட வாழ்வைப் பெறுதல் என்பதே விளைவாகின்றது (ரோமர் 6:17, 18).

8. “புதிய ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளுதல்” மற்றும் “உயிர்ப்பிக்கப்படுதல்” (ரோமர் 6:4; கொலோ. 2:12, 13). “நடத்தல்” என்பது செயல்பாடு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மறைகருத்தாகக் குறிப்பிடுகின்றது. ஞானஸ்நானத்தின் மூலம் நாம், ஆவிக்குரிய வகையில் உயிர்ப்பிக்கப்பட்டதன் விளைவாய் இருக்க வேண்டியதான ஒரு புதிய ஆவிக்குரிய வாழ்வு முறையைத் தொடங்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

9. “அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் சாயலில் அவருடன் இணைக்கப்படுதல்” (ரோமர் 6:5). “இணைக்கப்படுதல்” (கிரேக்கம்: *sunphutos*) என்பது “ஒன்று கூடி வளருதல்” என்பதன் அடிப்படை அர்த்தம் ஒன்றிலிருந்து வருகின்றது. ஞானஸ்நானத்தில் நாம் நமது கடந்த கால வாழ்வை வெற்றி கொண்டு புதிய வாழ்வினுள் வளர வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாம் மரித்த அந்தக் கடந்த கால வாழ்வினுள் ஒருபோதும், பிரவேசிக்கக் கூடாது. இயேசு பரிசுத்தமும் தூய்மையும் உள்ளவராயிருந்தார், மற்றும் அவர் தேவனுக்கும் மற்றவர்களுக்கும் ஊழியம் செய்தார். நாம் அதே போன்ற ஒரு வாழ்வினால் அவருடன் இணைக்கப்பட்டவர்களாக வேண்டும்; அவர் நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டும் (1 யோவா. 2:6).

10. “பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப் பட்டது” (ரோமர் 6:6). “கூடச் சிலுவையில் அறையப்பட்டது” (கிரேக்கம்: *sustauro*) என்பது ஒரு கூட்டு வார்த்தையாக உள்ளது: *sun* (“உடன்” என்று அர்த்தப்படும்) மற்றும் *stauro* (“சிலுவையில் அறையப்படுதல்” என்று அர்த்தப்படும்) என்பவற்றின் கருத்துக்கள், நாம் ஞானஸ்நானத்தில் இயேசுவின் சிலுவை மரணத்தை ஆவிக்குரிய வகையில் அவருடன் பகிர்ந்து கொள்கின்றோம் என்ற கருத்தை ஆலோசனையாகத் தெரிவிக்கின்றன. ஆவிக்குரிய கருத்தைத் தவிர, சரீர்ப் பிரகாரமான சிலுவையில் அறையப்படுதல் என்பது நம்முடைய ஞானஸ்நானத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அவர் உடல் ரீதியாக மரித்தார், ஆனால் நாம் நமது பழைய இயல்பின் பாவம் நிறைந்த இச்சைகளை மரணத்திற்குள்ளாக்குவதினால் ஆவிக்குரிய வகையில் மரிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

11. பாவ சரீரம் “ஒழிந்து போயிற்று” (ரோமர் 6:6). “ஒழிந்து போயிற்று” என்பது, “சக்தியற்றதாக்குதல், நீக்கிப் போடுதல், ஒழித்து விடுதல்” என்று அர்த்தப்படுகின்ற *katargeo* என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகின்றது.

ஞானஸ்நானத்தில் நாம் ஆவிக்குரிய வகையில் ஈடுபாடு கொண்டால், சரீரத்தின் வகையிலான சோதனைகளின் மூலம் ஒரு காலத்தில் நம்மை ஆண்டு கொண்டிருந்த பாவங்கள் நீக்கப்படுகின்றன.

12. “இனிப் பாவத்துக்கு அடிமைகளாயிராதபடிக்கு/ஊழியஞ் செய்யாதபடிக்கு” (ரோமர் 6:6). “அடிமைகள்/ஊழியம்” என்பது, அடிமை ஒருவரால் செய்யப்படும் ஊழியத்தைக் குறிக்கின்ற *douleuo* என்ற வார்த்தையிலிருந்து வருகின்றது. நமது உடலில் முன்பு நாம் அனுமதித்திருந்த பாவங்களை ஒழித்து விடுவதினால் நாம் இனியும் பாவத்திற்கு அடிமைகள் என்ற வகையில் ஊழியம் செய்பவர்களாய் இருப்பதில்லை.

13. “பாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுதல்” (ரோமர் 6:17, 18). பாவத்தின் ஆளுகையிலிருந்து நமது விடுதலை என்பதே பாவத்திற்கான நமது மரணத்தின் விளைவாக இருக்கும்.

14. “நீதிக்கு அடிமைகள்” (ரோமர் 6:18). அடிமைத்தனத்தை நாம் ஒருக்காலும் விட்டு விட முடியாது. நாம் பாவத்திற்கோ அல்லது நீதிக்கோ அடிமைகளாய் இருக்கின்றோம். பாவத்திற்கு ஊழியம் செய்வதை விட்டு விலகிய நாம் நீதிக்கு அடிமைகள் ஆகின்றோம் (கிரேக்கம்: *douloo*, “அடிமைப் படுதல்” என்று அர்த்தம் தரும்).

15. “தேவனுடைய புத்திரர்” (கலா. 3:26). “புத்திரர்கள்” என்ற வார்த்தையானது “பிள்ளைகள்” என்றல்ல, ஆனால் நேர்முகமாக “மகன்கள்” என்றே அர்த்தப்படுகின்ற *huios* என்ற வார்த்தையிலிருந்து வருகின்றது. புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தையானது, உறவு முறையைக் காண்பிக்க மட்டுமின்றி, இயல்பைச் சுட்டிக்காண்பிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. (“தேவனுடைய புத்திரர்கள்” என்ற பாடத்தைக் காணவும்). ஞானஸ்நானத்தில் கொண்டுள்ள ஆவிக்குரிய ஈடுபாடானது நம்மை மீண்டும் பிறத்தல் என்பதற்கு அப்பாலும் கொண்டு சென்று, நாம் தேவனுடைய இயல்பை மேற்கொள்வதற்குக் காரணமாகின்றது. “தகப்பனைப் போல பிள்ளையும் உள்ளான்” என்ற சொல் வழக்கானது நம்மைப் பொறுத்த மட்டில், “இரட்சிக்கப்பட்டவர்கள் இயேசுவைப் போன்றே உள்ளனர்” என்றாக வேண்டும்.

16. “கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுதல்” (கலா. 3:27), நாம் தேவனுடைய பிள்ளைகளாகும் பொழுது, நாம் இயேசுவின் இயல்பை அணிந்துகொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நாம் உடைகளை அணியும் போது, அந்த உடைகளின் தோற்றத்தை அணிந்தவர்களாய் இருக்கின்றோம். இதைப் போன்றதொரு வழிமுறையில், நாம் இயேசுவை அணிந்து கொள்ளும் பொழுது, நாம் இயேசுவின் ஆவிக்குரிய தோற்றத்தைக் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். ஞானஸ்நானத்தில் நாம், இயேசுவை “அணிந்து” கொள்ளுகின்றோம் (கிரேக்கம்: *endo* - இது “உள்” என்று அர்த்தப்படும் என்பதுடன், “உள் மூழ்குதல்,” “உட்பிரவேசித்தல்,” அல்லது “அணிந்து கொள்ளுதல்” என்று ஒரு ஆடைக்குள் மூழ்குதலின் கருத்தில் அர்த்தப்படும் *duno* என்பது கூட்டப்பட்டதாக உள்ளது).

17. “கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருத்தல்” (கலா. 3:28). நம்மில் இயேசுவைத் தரித்துக் கொண்டவர்களாயிருக்கின்றவர்கள் அவைவரும்

ஓரே விதமான ஆவிக்குரிய இயல்புடையவர்களாய் இருப்போம். ஓரே விதமான இயல்பைக் கொண்டிருத்தல் என்பது நம் அனைவரையும் ஓரே மாதிரியானவர்களுக்குகின்றது, இது நம்மை ஒன்றாக இணைக்கின்றது.

18. “விருத்தசேதனம் செய்யப்படுதல்” (கொலோ. 2:11, 12). விருத்தசேதனம் என்பது உடலில் இருந்து நுனித்தோலை நீக்கிப் போடுவது போலவே பாவத்தினால் கெடுக்கப்பட்ட உடலானது ஞானஸ்நானத்தில் நீக்கிப் போடப்பட வேண்டியதாக உள்ளது.

19. ஒரு “முன்மாதிரி” என்ற வகையில் நோவா (1 பேது. 3:20, 21). 1 பேதுரு 3:21 வசனமானது NKJVயில் (மற்றும் தமிழில்) “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது ... இப்பொழுது நம்மையும் ... இரட்சிக்கின்றது” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மாதிரி என்பது உருவகமாக உள்ளது, எதிர்மாதிரி அல்லது ஒப்பனை என்பது உண்மை நிலையாக உள்ளது. நோவாவின் பேழையைப் பாதுகாப்பாக மிதக்கச் செய்த தண்ணீரானது, இப்பொழுது நம்மை இரட்சிக்கின்ற “ஞானஸ்நான” தண்ணீரின் (எதிர்மாதிரி அல்லது ஒப்பனை) உண்மை நிலைக்கு ஒரு நிழலாக (மாதிரியாக) உள்ளது. பேழையானது நோவாவுக்கு எவ்வகையிலாவது பயன்படுவதற்குத் தண்ணீர் அவசியமானதாய் இருந்தது. நெருப்பு, கிருமிகள் அல்லது அழிவின் வேறு சில வழிமுறைகளை தேவன் அனுப்பியிருந்தால், பொல்லாங்கான உலகத்துடன் நோவாவும் அவரது குடும்பமும் கூட அழிந்து போயிருப்பார்கள். அதற்குப் பதில், தேவன் தண்ணீரை அனுப்பினார், அது நோவாவையும் அவருடைய குடும்பத் தாரையும் பாதுகாப்புக்குள் வழி நடத்திக் கொண்டு வந்தது. இது நமது இரட்சிப்புக்கு மாதிரியாய் இருந்தது; இதன் எதிர்மாதிரி அல்லது ஒப்பனை என்பது நமது இரட்சிப்புக்கு நம்மைக் கொண்டு வந்ததான தண்ணீர் ஞானஸ்நானம் ஆகும்.

20. “நல்மனச்சாட்சி” (1 பேது. 3:21). ஒருவர் ஞானஸ்நானம் பெறும் வரையிலும், அவர் தமது பாவங்களைக் கொண்டவராகவே இருக்கின்றார்; ஆகையால், அவர் ஒரு கலக்கமுற்ற மனச்சாட்சியை உடையவராகவும் இருக்க வேண்டும். ஞானஸ்நானம் பெறுவதினால் நாம், இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுதலை உணர முடியும். இது பாவங்களின் காரணமாக இனியும் கலக்கம் அடையாத ஒரு மனச்சாட்சியை விளைவிக்கின்றது.

தொகுப்புரை

பல விளக்க உருவகங்கள் ஞானஸ்நானத்துடன் இணைந்துள்ளன. தேவன் நமக்குச் செய்துள்ளவைகளை நாம் மதிக்கவும், அவைகளுக்கு ஏற்ற வகையில் பதில்செயல் கொடுக்கவும் நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கும் படிக்கு ஞானஸ்நானத்துடன் இணைந்துள்ள ஆசீர்வாதங்களை நாம் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன.

குறிப்பு

¹K. H. Rengstorf, "gennaio," in *Theological Dictionary of the New Testament*, ed. Gerhard Kittel and Gerhard Friedrich, trans. and abr. Geoffrey W. Bromiley (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1985), 115.